



# Primrose Schools

[Affiliated to the ICSE board]

(A Unit of Primrose Educational Trust, Chennai)

ISO 9001: 2015 Certified

No. 1/367, East Coast Road, Injambakkam, Chennai – 600115, 044-24530247, 248, 249

www.primroseschools.in

Cir.No.43/PS/INJ/C/2018-2019

12<sup>th</sup> September, 2018

## **THIS GANESH CHATURTHI – LET US MAKE A CHANGE AND SAVE OUR ENVIRONMENT**

Shri Ganesh Chaturthi is an important Hindu festival which symbolizes synergy of human beings with nature. The life-like idols of Lord Ganesh will be worshipped at homes and immersed in water bodies like river, ponds and seas on the last day of the festival.

The reason behind this tradition is, during July to September, the water level of the river will raise and wash away the sands along the shore. Due to which the river will reach the ocean without settling on the ground and will make the land less fertile and dry. So our ancestors had chosen a day of Shri Ganesh Chaturthi to immerse clay in the form of Lord Ganesh. Clay has the property to absorb the water and immerse it to the ground. It will make the river water to settle as much as possible before reaching the sea.

Today, the same festival which is supposed to mark cultural strength and synergy with nature, has become a cause for destruction of nature. The use of ceramics, plastics and synthetic colors on the idols is creating environmental hazards. Amidst the celebrations, people tend to forget the ill-effects of the impact of idol immersion in the water bodies.

We as superior species of earth should understand that if we do not respect nature then we can never respect God.

### **Celebrate Shri Ganesh Chaturthi with eco-friendly way.**

Hence, we humbly request you to get raw clay and encourage your children to make their own idols which will bring fulfilment and delight in all our hearts. Method of creating such idols are available in internet. Otherwise, you can also purchase eco-friendly Lord Ganesh idols made from natural clay and coloured with natural dyes. Now-a-days, “Seed Ganesh’s” are being sold to add value to this idea.

**So, let’s take a little step now to save our environment for future. Celebrate our age old festival in traditional way. HAPPY “ECO-FRIENDLY” SHRI GANESH CHATURTHI!!!**

Thanks

Principal

இந்த விநாயகர் சதுர்த்தி – மாற்றத்தை உண்டாக்கும் சதுர்த்தி -□□□□□□□□□□  
□□□□□□□□

ஸ்ரீ விநாயக சதுர்த்தி தினம் இந்துக்களின் முக்கிய விழா. இவ்விழா இயற்கையோடு இணைந்து பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் விழா. விநாயகரின் உருவத்தை களிமண்ணில் செய்து அவ்விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டு பின்பு ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விநாயகரின் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான காரணம், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நீர்நிலைகளில் உள்ள நீர்மட்டம் உயரும். அப்படி நீர்மட்டம் உயரும்போது அவ்விடத்தில் உள்ள மண் நீரோடு வெளியே அடித்துச் செல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலையினை நீரில் கரத்து நீர்நிலைகளில் களிமண்களை சேர்த்தனர்.

இயற்கையோடு இணைந்து கொண்டாடிய விழாவினை இன்று நாம் இயற்கையை அழிப்பதற்கான விழாவாக நம்மை அறியாமல் நாம் கொண்டாடுகிறோம். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பதிலாக நெகிழியால் செய்யப்பட்ட மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, இரசாயணக் கலவையால் ஆன வண்ணங்கள் அச்சிலையில் தீட்டி அதனை நீர்நிலைகளில் கரைக்கின்றோம். இது இயற்கைக்கு எதிரான ஒன்றாகும்.

விநாயகர் சதுர்த்தியை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிலைகளோடு இனிதே கொண்டாடுவோம்.

உலகத்தில் உயர்வாக மதிக்கப்படும் ஜீவராசிகளான நாம் இயற்கையை அவமதிப்பது நம்மை படைத்த இறைவனை அவமதிப்பது போன்றதாகும்.

இவ்வாண்டு முதல் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை, இயற்கையான களிமண்களை வாங்கி நமது குழந்தைகளிடம் கொடுத்து சிலைகளை தயாரிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். இச்சிலையினை செய்வதற்கான முறையினை இணையத்தளத்தில் காணொளி மூலம் கண்டு நமது குழந்தைகளை அதில் ஈடுபடுத்தி சிலைகளை செய்வதன் மூலம் இரட்டிப்பான மகிழ்ச்சியினைப் பெறலாம். இம்முறையினை செய்ய இயலாதபட்சத்தில் இயற்கையான களிமண்ணால் செய்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வண்ணங்களால் ஆன சிலைகளை வாங்கி பயன்படுத்துங்கள் அல்லது தற்பொழுது ‘விதையுள்ள விநாயகர்’ சிலைகள் விற்கப்படுகிறது. அச்சிலைகளை வாங்கி பயன்பெறுங்கள்.

விநாயகர் சதுர்த்தி நாளில் இயற்கையை பாதுகாப்பதற்கான முதலடியை எடுத்து வைப்போம். இயற்கையை பாதுகாப்பதற்காக நம்முன்னோர்கள் கொண்டாடிய பாரம்பரிய விழாவினை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

“சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்”